

Written by

Thursday, 07 August 2008 20:33 - Last Updated Wednesday, 27 August 2008 06:41

ஊழல் குற்றங்கள்— 36 வயதான பொறியாளர்; சமீப சேவகர். விகாஸ் சாயோக் கநேத்ரா (ங்குலு) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஓடும் கப்பல்களின் நல் வாழ்வுகளை காண்பதில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜாக்கத் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தசீய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீ உள்கு) நடக்கும் ஊழல் மோசடிகளைத் தடுக்க, உண்மையான விவரங்களைச் சேகரிக்கும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் சயென்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் ததியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் ததியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் கால்டுப் பகுதியில் லலித் மதேத்ரா காரமாகக் கொல்லப்பட்டதுப் பிணமாகக் கிடந்தார்.

அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல் மோசடி, வீணான விவரங்களை அரசு அதிகாரிகள் கண்டறிந்து தணிக்கை செய்யும் முறைக்கு மாற்றாக, மக்களிடம் கருத்து கேட்டு தாங்களே தணிக்கை செய்யும் நடவடிக்கையை அண்மைய காலமாகத் தன்னார்வக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனைச் "சமீபத் தணிக்கை முறை" என்று அவை குறிப்பிடுகின்றன. பிரபல பொருளாதார நிபுணரான ஜீன் ட்ரீஸ் என்பவரது வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய சமீபத் தணிக்கைக் காவலே இத்தன்னார்வக் குழுவினர் கருத்து கேட்பும் கள ஆய்வும் செய்ய முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஓப்பந்ததாரர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்டிச் சேர்ந்து, குண்டர்களான ஏவிமூன்னணியாளர் லலித் மதேத்ராவைக் கொன்றொழித்துள்ளனர்.

இதன்மீதமுறைக்கப் போலீசும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் மே 31ஆம் ததியன்று லலித் மதேத்ரா மரணமான முறையில் கொல்லப்பட்டதுள்ளார் என்று கப்சாமல் புகள்கினர். "தசீய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக வந்த திணைப்பரப்பி, மாநில அரசுமீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் இக்குழுவினர் அவதூறல் செய்துள்ளனர். ஊழல் நடந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. படிப்பறிவுற்ற பழங்குடி மக்களை ஏமாற்றி, இவர்கள் பொய்யான புகார் மனு தயாரித்து விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இத்தன்னார்வக் குழுவும் குறும் நிதியைக் கையாண்ட லலித் மதேத்ரா அக்குழுவில் ஏற்பட்ட பணத்தகராறினால் கொல்லப்பட்டிருக்கலாம்" என்று ஊழல் கட்டாளிகளான போலீசும் அதிகார வர்க்கமும் அறிக்கை வெளியிட்டனர்.

விசாரணையைத் திசைதிருப்பும் போலீசும் குறும்பலின் வக்கிரமான இந்த அறிக்கையை

Written by

Thursday, 07 August 2008 20:33 - Last Updated Wednesday, 27 August 2008 06:41

---

பல்வற்று அமையப்புகளும் பிரமுகர்களும் கண்டித்து, பாலமாவ நகரில் கடந்த ஜூன் மாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், தன்னார்வக் குழுக்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் எதிர்த்து வந்த போதிலும், லலிதமதேவதாவின கொலையைக் காரணமான ஓய்வூதியாளர்கள், அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, மக்கள் நீதிமன்றத்தில் இவர்களைத் தண்டிப்போம் என்று இப்பகுதியில் துண்டிப்பிரச்சாரம் சுவரொட்டிகளை வெளியிட்டனர். தலநகர டெல்லியிலும் லலிதமதேவதா படுகொலையை எதிர்த்து தன்னார்வக் குழுக்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மையப் புலனாய்வுத் துறையின் விசாரணையைக் கோரின. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக லலிதமதேவதா கொல்லப்பட்டாள் என்றும் மதுரைக் கண்ணீர் வடித்தார். இத்தனையும் பின்னரே இப்போது ஜூன் 27-ம் மாநில அரசு மையப் புலனாய்வுத் துறையின் விசாரணையைக் குறித்து உத்தரவிட்டது.

தாராளமயமாக்கலால் விவசாயமும் விவசாயிகளும் நாசமாகப்பட்டு, அரசின் புள்ளி விவரப்படியே ஏறத்தாழ 26 கோடி பேர் வறுமையைக் கண்டிருக்கிறார்கள். வாழ்விழந்த இந்தியாவில், கவிழ்ந்த விவசாயிகளின் அதிருப்தியைத் தணிக்கவும், வாழ்விழந்த விவசாயிகள் நாடோடிகளாகி நகரங்களில் குவிவதைத் தடுக்கவும், விவசாயிகளின் கலகங்களைத் திசைதிருப்பி நிவாரணங்கள் மட்டும் வடிகால் வட்டவழி உலகவங்கியின் உத்தரவுப்படி காங்கிரஸ் கட்டணி அரசால் 2005ஆம் ஆண்டில் உருவாகப்பட்ட கவர்ச்சித் திட்டமான, தேசிய ஊரக வலையை உறுதித் திட்டம். இத்திட்டப்படி, வலையை உறுதிப்படுத்தும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வலையை தரப்பட்டு, அவர்கள் வலையைச் செய்து அளவுகளைப் கட்டு தரப்படும்.

"கடந்த 2006ஆம் ஆண்டில் இத்திட்டம் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு, வறுமையில் உழலும் 3 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளன. பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மட்டும் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இத்திட்டத்தால் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரும், குறிப்பாக கிராமப்புற பெண்களும் தொடர்ச்சியாக 85 நாட்களுக்கு வலையும் கட்டியும் பெற்று, வறுமையின் கோரல் பிடியில் சிக்காமல் மீண்டும் உள்ளனர். வலையைக் கொடுப்பதும் கட்டி கொடுப்பதும் வெளிப்படையாக நடப்பதாலும் வலையைச் செய்வோருக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்புகள் உள்ளதாலும் ஊழலோ மோசடியோ நடக்க வாய்ப்பில்லை ஆண்டுக்கு ரூ. 16,000 கோடிக்கு மேல் செலவிடப்படும். இத்திட்டத்திற்குக் கட்டணம் நிதி ஒதுக்கீடு செய்து நாடெங்கும் மேலும் விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளோம்" என்று இத்திட்டத்தின் அரம்பைப் பெருமைகளை அடக்கக்கூகிறார், மைய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சரான ரகுவந்த பிரசாத் சிங்.

